

சார்பு நீதிமன்றம், தர்மபுரி
முன்னிலை- திரு.எஸ்.சண்முகவேல், பி.ஏ.,பி.எல்.,
சார்பு நீதிபதி, தர்மபுரி.
2017-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
அசல் வழக்கு எண். 01/2017

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி,
தருமபுரி கிளை,
அதன் தற்போதைய கிளை மேலாளர்.

...
/எதிராக/

வாதி

1. ஆர். சிவபிரகாசம்

2. பி. ரவிச்சந்திரன்

3. பி. ரவி

...

பிரதிவாதிகள்.

இந்த மனு இறுதியாக என் முன்னிலையில் 06.10.2017-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது வாதி வங்கி தரப்பில் வழக்கறிஞர் திரு டி. நேரு அவர்கள் ஆஜராகியும், பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரில்லாமல் எதிர்வழக்குரை தாக்கல் செய்யப்படாத நிலையில் மறுதரப்பில்லாதவர்களாக்கப்பட்டுள்ளனர். அசல் வழக்கில் சம்மந்தப்பட்ட சாட்சிய சான்றாவணங்களை பரிசீலனை செய்து இன்று இந்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு பிறப்பிக்கும்.

தீர்ப்புரை.

இவ்வழக்கானது பிரதிவாதிகள், வாதி வங்கிக்கு 09.11.2015 முதல் 30.12.2016 தேதிவரை செலுத்த வேண்டிய ரூ.2,09,156/-ஐ 23.90% வட்டியும் மற்றும் கூடுதல் வட்டி 2% செலுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வாதி வங்கி தரப்பில் தாக்கல் செய்துள்ள வழக்குரை சுருக்கம்.

வாதி வங்கியில் 1ம் பிரதிவாதி பிராமசரி நோட்டு பாண்டு மற்றும்கடனுக்காக உறுதிமொழி பத்திரங்கள் எழுதிக்கொடுத்து பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் அவர் வாங்கிய கடனை ஒப்புக்கொண்டு கடன் உயிர்ப்பு கடிதம் மற்றும் கடன் ஒப்புகை கடிதம் எழுதிக்கொடுத்தும் ஒப்புக்கொண்டபடி வங்கியில் வாங்கிய தொகையை ஒப்பு கொண்டபடி திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதால் தொகையை வசூலிக்க இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 1ம் பிரதிவாதி வாதியின் வங்கியை அணுகி கல்வி கடன் வழங்க கோரி மனு கொடுத்து அதனடிப்படையில் வாதி வங்கி மனுவினை பரிசீலனை செய்து 1ம் பிரதிவாதிக்கு 09.09.2011ம் தேதியில் பெற்ற கடனுக்காக அதே தேதியில் வாதி வங்கிக்கு பிராமசரி நோட்டு பாண்டும் இதர ஒப்பந்த ஆவணங்களும் வங்கி விதிமுறைகளின்படி எழுதிக் கொடுத்துள்ளார். வங்கி விதிமுறைகளின்படி கடன் தொகை ரூ.2,20,000/-க்கு 14 சதவீதம் வட்டி செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாத தவணை

செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதலாக 2 சதவீத வட்டி செலுத்த 1ம் பிரதிவாதி ஒப்புக்கொண்டுள்ளார். அக்கடன் தொகைக்காக 2ம் பிரதிவாதி உத்தரவாதம் அளித்து ஆவணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். விதிமுறை மற்றும் நிபந்தனைகளின்படி கடன் தொகையை மாத தவணை முறையில் திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளவாறு 1ம் பிரதிவாதி பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்காக 2 மற்றும் 3 பிரதிவாதிகள் உறுதியளித்துள்ளனர். கடன் தொகையை 60 மாத தவணையாக ரூ.3.667 என 09.11.2015ம் தேதி முதல் பிரதி மாதம் 9ம் தேதி செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகள் இருவரும் வாதி வங்கிக்கு அவர்கள் வாங்கி யகடன் தொகையை திரப்பி செலுத்த ஒப்புக்கொண்டு அனைத்து ஆவணங்களையும் எழுதிக்கொடுத்துள்ளார்கள். 1ம் பிரதிவாதி தவணையை செலுத்த தவறியுள்ளார். 1 மற்றும் 2 பிரதிவாதிகள் 27.04.2013 மற்றும் 22.04.2016 தேதியிட்ட கடன் உயிர்ப்பு கடிதங்கள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்துள்ளனர். வாதி வங்கி மூலம் பலமுறை பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு அனுப்பியும் கடன் தொகை செலுத்த முன்வராததால் பிரதிவாதிகள் சட்ட அறிவிப்பை பெற்றுக்கொண்டு பதில் அறிவிப்பும் கொடுக்கவில்லை. வழக்கு தொகையும் செலுத்த முன்வரவில்லை. எனவே, வாதி வங்கி சார்பாக அதன் கிளை மேலாளர் இவ்வழக்கை தாக்கல் செய்து பிரதிவாதிகள், வாதி வங்கிக்கு 09.11.2015 முதல் 30.12.2016 தேதிவரை செலுத்த வேண்டிய ரூ.2.09.156/-ஐ 23.90% வட்டியும் மற்றும் கூடுதல் வட்டி 2% செலுத்தக்கோரி தாக்கல் செய்துள்ளார்.

3. பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரில்லாமல் எதிர்வழக்குரை தாக்கல் செய்யப்படாத நிலையில் மறுதரப்பில்லாதவர்களாக்கப்பட்டுள்ளனர்.

4. வழக்கில் தீர்மானிக்கப்படவேண்டிய பிரச்சனை யாதெனில் வழக்கில் வாதி கோரிய பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா? இல்லையா? என்பதேயாகும்.

5. வாதி வங்கி சார்பில் அதன் கிளை மேலாளர் இவ்வழக்கை தாக்கல் செய்து வாதி வங்கி சார்பில் எஸ். சிவராமகிருஷ்ணன் என்பவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதி தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.15 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

6. தீர்வு.

வாதி வங்கியில் 1ம் பிரதிவாதி வாதியின் வங்கியை அணுகி கல்வி கடன்

வழங்க கோரி மனு கொடுத்து அதனடிப்படையில் வாதி வங்கி மனுவினை பரிசீலனை செய்து 1ம் பிரதிவாதிக்கு 09.09.2011ம் தேதியில் பெற்ற கடனுக்காக அதே தேதியில் வாதி வங்கிக்கு பிராமசரி நோட்டு பாண்டும் இதர ஒப்பந்த ஆவணங்களும் வங்கி விதிமுறைகளின்படி எழுதிக் கொடுத்துள்ளதாகவும், வங்கி விதிமுறைகளின்படி கடன் தொகை ரூ.2,20,000/-க்கு 14 சதவீதம் வட்டி செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் மாத தவணை செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதலாக 2 சதவீத வட்டி செலுத்த 1ம் பிரதிவாதி ஒப்புக்கொண்டுள்ளார். அக்கடன் தொகைக்காக 2ம் பிரதிவாதி உத்தரவாதம் அளித்து ஆவணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், விதிமுறை மற்றும் நிபந்தனைகளின்படி கடன் தொகையை மாத தவணை முறையில் திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளவாறு 1ம் பிரதிவாதி பெற்ற கடனை திருப்பி செலத்துவதற்காக 2 மற்றும் 3 பிரதிவாதிகள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடன் தொகையை 60 மாத தவணையாக ரூ.3,667 என 09.11.2015ம் தேதி முதல் பிரதி மாதம் 9ம் தேதி செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகள் இருவரும் வாதி வங்கிக்கு அவர்கள் வாங்கி யகடன் தொகையை திரப்பி செலத்த ஒப்புக்கொண்டு அனைத்து ஆவணங்களையும் எழுதிக்கொடுத்துள்ளார்கள். 1ம் பிரதிவாதி தவணையை செலுத்த தவறியுள்ளார். 1 மற்றும் 2 பிரதிவாதிகள் 27.04.2013 மற்றும் 22.04.2016 தேதியிட்ட கடன் உயிர்ப்பு கடிதங்கள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்துள்ளனர். வாதி வங்கி மூலம் பலமுறை பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு அனுப்பியும் கடன் தொகை செலுத்த முன்வராததால் பிரதிவாதிகள் சட்ட அறிவிப்பை பெற்றுக்கொண்டு பதில் அறிவிப்பும் கொடுக்கவில்லை. வழக்கு தொகையும் செலுத்த முன்வரவில்லை என்று தெரிவித்து 09.09.2011ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த பிராமசரி நோட் பாண்டு அசல் வா.சா.ஆ.1 ஆகவும், 09.09.2011 முதல் பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த ஆர்டிக்கல்ஸ் ஆப் அக்ரிமெண்ட் அசல் வா.சா.ஆ.2 ஆகவும், 09.09.2011ம் தேதி 2ம் பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த உத்தரவாத கடிதம் அசல் வா.சா.ஆ.3 ஆகவும், 09.09.2011ம் தேதி 3ம்பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த உத்தரவாத ஆவணம் அசல் வா.சா.ஆ.4 ஆகவும், 09.09.2011ம் தேதி 3ம் பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக் கொடுத்த ஒப்புதல் கடிதம் அசல் வா.சா.ஆ.5 ஆகவும், 27.04.2013ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கடன் உயிர்ப்பு கடிதம் அசல் வா.சா.ஆ.6 ஆகவும், 30.03.2013ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த உறுதிமொழி ஆவணம் அசல் வா.சா.ஆ.7 ஆகவும், 30.09.2015ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு

எழுதிக்கொடுத்த உறுதிமொழி ஆவணம் அசல் வா.சா.ஆ.8 ஆகவும், 22.04.2016ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கடன் உயிர்ப்பு கடிதம் அசல் வா.சா.ஆ.9 ஆகவும், 14.08.2015ம் தேதி வாதி வழக்கறிஞர் முலம் பிரதிவாதிகளுக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பு அலுவலக நகல் வா.சா.அ.10 ஆகவும், 15.08.2015ம் தேதி 1ம் பிரதிவாதி வாதி சட்ட அறிவிப்பை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டை அசல் வா.சா.ஆ.11 ஆகவும், 15.08.2015ம் தேதி 2ம் பிரதிவாதி வாதி சட்ட அறிவிப்பை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டை அசல் வா.சா.ஆ.12 ஆகவும், 15.08.2015ம் தேதி 3ம் பிரதிவாதி வாதி சட்ட அறிவிப்பை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டை அசல் வா.சா.ஆ.13 ஆகவும், வாதி வங்கியின் தலைமை அலுவலகம் வழங்கிய பொது அதிகார பத்திரம் போட்டோ நகல் சான்றிட்ட நகல் வா.சா.ஆ.14 ஆகவும், 30.12.2016ம் தேதிய வங்கிக் கணக்கு பதிவேட்டின் சான்றிட்ட நகல் வா.சா.ஆ.15 அகவும் தாக்கல் செய்து குறியீடு செய்துள்ளார். வாதி தரப்பு வாதத்தை மறுதளிக்கும் விதமாக பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரில்லாமலும் எதிர்வழக்குரை தாக்கல் செய்யாமலும் மறுதரப்பில்லாதவர்களாக்கப்பட்டுள்ள நிலையில் வாதி தரப்பு வங்கியில் 1ம் பிரதிவாதி பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த கடமைப்பட்டவர் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.

7. முடிவாக, வாதி கோரியுள்ளபடி பிரதிவாதிகள் ரூ.2,09,156/- மற்றும் அதற்கான பின்வட்டி 13.90% உடன் பிரதிவாதிகள் வழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து தீர்ப்பு தேதிவரை செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள் என்றும், தனிப்பட்ட தீர்ப்பாணையின் வழங்கக்கூடிய மேற்படி தொகையை தீர்ப்பாணை தேதியிலிருந்து தொகை செலுத்தும் தேதி வரை 6% பின் வட்டியும் செலுத்த வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்படுகிறது. மேலும் பிரதிவாதிகள் ரூ.2,09,156/- மற்றும் அதற்கான பின்வட்டி 13.90% உடன் தீர்ப்பு தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக செலுத்த வேண்டுமென்றும், அவ்வாறு இரண்டு மாதங்களுக்குள்ளாக செலுத்த தவறும் பட்சத்தில் வாதி வங்கி, இப்பிரதிவாதிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தீர்ப்பாணையின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தும்

தீர்ப்பளிக்கப்படுகிறது. மேலும் பிரதிவாதிகள் வாதிக்கு செலுத்த வேண்டிய செலவுத் தொகையும் செலுத்துமாறு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த தீர்ப்புரை முழுவதும் என்னால் சுருக்கெழுத்தருக்கு சொல்லப்பட்டு அவரால் தட்டச்சு செய்யப்பட்டதை என்னால் பிழைநீக்கம் செய்யப்பட்டு, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13ஆம் நாள் என்னால் இந்த திறந்த நீதிமன்றத்தில் அவையறிய பகரப்பட்டது.

ஓம்/திரு எஸ். சண்முகவேல்.

சார்பு நீதிபதி,

தருமபுரி.

இணைப்பு

வாதி தரப்பு சாட்சிகளின் பட்டியல்.

எஸ். சிவராமகிருஷ்ணன்

வாதி தரப்பு சான்றாவணங்களின் பட்டியல்.

வா.சா.ஆ.1. 09.09.2011ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த பிராமிசரி நோட் பாண்டு அசல்

வா.சா.ஆ.2. 09.09.2011 முதல் பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த ஆர்டிக்கல்ஸ் ஆப் அக்ரிமெண்ட் அசல்

வா.சா.ஆ.3. 09.09.2011ம் தேதி 2ம் பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த உத்திரவாத கடிதம் அசல்

வா.சா.ஆ.4. 09.09.2011ம் தேதி 3ம்பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த உத்தரவாத ஆவணம் அசல்

வா.சா.அ.5. 09.09.2011ம் தேதி 3ம் பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக் கொடுத்த ஒப்புதல் கடிதம் அசல்

வா.சா.ஆ.6. 27.04.2013ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கடன் உயிர்ப்பு கடிதம் அசல்

வா.சா.ஆ.7. 30.03.2013ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த உறுதிமொழி ஆவணம் அசல்

வா.சா.ஆ.8. 30.09.2015ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த உறுதிமொழி ஆவணம் அசல்

வா.சா.அ.9. 22.04.2016ம் தேதி 1 மற்றும் 2 பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கடன் உயிர்ப்பு கடிதம் அசல்

வா.சா.ஆ.10. 14.08.2015ம் தேதி வாதி வழக்கறிஞர் மூலம் பிரதிவாதிகளுக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பு அலுவலக நகல்

வா.சா.ஆ.11., 15.08.2015ம் தேதி 1ம் பிரதிவாதி வாதி சட்ட அறிவிப்பை

பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக்கை அட்டை அசல்

வா.சா.ஆ.12. 15.08.2015ம் தேதி 2ம் பிரதிவாதி வாதி சட்ட அறிவிப்பை

பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக்கை அட்டை அசல்

வா.சா.ஆ.13. 15.08.2015ம் தேதி 3ம் பிரதிவாதி வாதி சட்ட அறிவிப்பை

பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக்கை அட்டை அசல்

வா.சா.ஆ.14. வாதி வங்கியின் தலைமை அலுவலகம் வழங்கிய பொது அதிகார

பத்திரம் போட்டோ நகல் சான்றிட்ட நகல்

வா.சா.ஆ.15.30.12.2016ம் தேதிய வங்கிக் கணக்கு பதிவேட்டின் சான்றிட்ட நகல்

பிரதிவாதிகள் தரப்பு சாட்சிகளின் பட்டியல் இல்லை.

பிரதிவாதிகள் தரப்பு சான்றாவணங்களின் பட்டியல் இல்லை.

ஒம்/திரு எஸ். சண்முகவேல்.

சார்பு நீதிபதி, தருமபுரி.

WEB COPY